

இணைப்பு - XIII

ANNEXURE-XIII

பழங்குடியினர் பகுதிகள் துணைத் திட்டச் செலவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கத்தைக் காட்டும் விவர அறிக்கை

STATEMENT SHOWING THE PROVISIONS FOR TRIBAL SUB PLAN

(ரூபாய் ஆயிரத்தில்) (Rupees in Thousands)

| வ. எண் Sl. No. | திட்டங்கள் | Schemes | 2016-17 திருத்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடு Revised Budget Estimate 2016-17 |
|-------------------|--|---|---|
| | பயிர் வளர்ப்பு | CROP HUSBANDRY | |
| 1 | தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் | National Food Security Mission | 69,77 |
| 2 | நிலையான விவசாய வளர்ச்சிக்கான தேசிய முகமை | National Mission on sustainable Agriculture Growth | 60,86 |
| 3 | தேசிய மூங்கில் இயக்கம் | National Bamboo Mission | 1 |
| 4 | எண்ணெய் வித்துக்கள் உற்பத்தித் திட்டம் | Oil Seed Production Programme | 51,00 |
| 5 | விரிவாக்க சீர்திருத்தப் பணிகளுக்கான மாநில விரிவாக்கத் திட்டம் | State Extension Programme for Extension Reforms | 67,30 |
| 6 | தேசிய தோட்டக்கலை திட்டம் மூலம் - தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமைக்கு வழங்கப்படும் நிதியுதவி. | Assistance to TANHODA under National Horticulture Mission | 1,23,00 |
| 7 | நுண்ணீர் பாசனத் திட்டம் | Micro Irrigation Scheme | 2,00,00 |
| 8 | வேளாண்மையை இயந்திரமயமாக்கும் இயக்கம் | Sub Mission on Agricultural Mechanization | 50,00 |
| 9 | மரத்தின் வாயிலாகப் பரவும் எண்ணெய் வித்துக்கள் | Tree Borne Oil Seeds | 3,00 |
| 10 | தரமான விதைகளை உற்பத்தி செய்து விநியோகம் செய்தல் | Production and Distribution of Quality Seeds | 10,87 |
| 11 | எண்ணெய்ப் பனை வளர்ப்புத் திட்டம் | Oil Palm Development Programme | 25,25 |
| 12 | பழங்குடியினர் துணைத் திட்டத்தின் கீழ் கடன் பெறாத குத்தகை விவசாயிகள் மற்றும் கடன் பெற்ற விவசாயிகளுக்கான வேளாண்மைக் காப்புறுதித் திட்டத்திற்கு மாநில மானியம் | State Subsidy to Agricultural Insurance Scheme for Non-Loanee / Tenant Farmers and Loanee Farmers under Tribal Sub-Plan | 1 |
| 13 | தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டம் - வேளாண்மைத் துறை | National Agriculture Development Programme (NADP-RKVY) - Agriculture Department | 7 |
| 14 | மாவட்டங்களில் தோட்டக்கலை மேம்பாடு | Development of Horticulture in Districts | 1 |
| மொத்தம் | பயிர் வளர்ப்பு | TOTAL CROP HUSBANDRY | 6,61,15 |
| | மண்வள - நீர்வளப் பாதுகாப்பு | SOIL AND WATER CONSERVATION | |
| 15 | ஒருங்கிணைந்த நீர்வடிப் பகுதி மேலாண்மைத் திட்டம் | Integrated Watershed Management Programme | 1,89,50 |
| மொத்தம் | மண்வள - நீர்வளப் பாதுகாப்பு | TOTAL SOIL AND WATER CONSERVATION | 1,89,50 |
| | கால்நடை பராமரிப்பு | ANIMAL HUSBANDRY | |
| 16 | பழங்குடியினர் பகுதித் துணைத் திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களுக்கு செம்மறியாடு / வெள்ளாடுகளை இலவசமாக வழங்குதல் | Free distribution of Sheep / Goat to the persons living below Poverty Line under Tribal Area Sub-Plan | 1,33,00 |
| 17 | பழங்குடியினர் பகுதித் துணைத் திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களுக்கு கறவை மாடுகளை இலவசமாக வழங்குதல் | Free distribution of Milch Cow to the persons living below Poverty Line under Tribal Area Sub-Plan | 50,00 |
| மொத்தம் | கால்நடை பராமரிப்பு | TOTAL ANIMAL HUSBANDRY | 1,83,00 |

பழங்குடியினர் பகுதிகள் துணைத் திட்டச் செலவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கத்தைக் காட்டும் விவர அறிக்கை

STATEMENT SHOWING THE PROVISIONS FOR TRIBAL SUB PLAN

(ரூபாய் ஆயிரத்தில்) (Rupees in Thousands)

| வ. எண் Sl. No. | திட்டங்கள் | Schemes | 2016-17 திருத்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடு Revised Budget Estimate 2016-17 |
|-------------------|--|---|---|
| | கூட்டுறவு | CO-OPERATION | |
| 18 | பழங்குடியினர் பகுதிகளில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களுக்கு நிதியுதவி | Assistance to Co-operative Institution in Tribal Areas | 80,00 |
| மொத்தம் | கூட்டுறவு | TOTAL CO-OPERATION | 80,00 |
| | ஊரக வளர்ச்சி சிறப்புத் திட்டம் | SPECIAL PROGRAMME FOR RURAL DE | |
| 19 | நாபார்டு உதவியுடன் சாலைப் பணிகளைச் செயல்படுத்துதல் | Implementation of Road Works with NABARD assistance | 2,50,00 |
| 20 | ராஜீவ்காந்தி ஊராட்சி அதிகாரம் அளித்தல் இயக்கம் | Raiv Gandhi Panchayat Sashaktikaran Abhiyan | 1 |
| 21 | சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் | Solar Powered Green House Scheme | 4,20,00 |
| 22 | சிறப்புக் கூறுகள் திட்டம் உள்ளடக்கிய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி நிதிக்கு மாற்றம் | Mahatma Gandhi Rural Employment Guarantee Scheme | 71,55,00 |
| 23 | பழங்குடியினர் துணைத் திட்டத்தின்கீழ் இந்திரா வீட்டுவசதித் திட்டம் | Indra Awas Yojana under Tribal Sub-Plan | 70,19,94 |
| 24 | தீன் தயாள் உபாத்யாய் கிராமப்புறத் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புத் திட்டம் | Deen Dayal Upadhyaya Grameen Kaushal Yojana (DDU-GKY) | 70,01 |
| 25 | உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு கிராமப்புற புதுவாழ்வுத் திட்டம் | World Bank aided Tamil Nadu Rural Transformation Project (TNPVP Phase-II) | 1,64,00 |
| 26 | ஆஜீவிகா | Aajeevika (NRLM) | 1,15,80 |
| மொத்தம் | ஊரக வளர்ச்சி சிறப்புத் திட்டம் | TOTAL SPECIAL PROGRAMME FOR RURAL DE | 1,51,94,76 |
| | சமுதாய மேம்பாடு | COMMUNITY DEVELOPMENT | |
| 27 | ஆதி திராவிடர்கள், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டம் | Scheme for construction of Houses for Other Backward Classes, Scheduled Castes and Scheduled Tribes | 28,24,14 |
| 28 | தமிழ்நாடு கிராமப்புற உறைவிட மேம்பாட்டுத் திட்டம் | Tamil Nadu Village Habitation Improvement Scheme (THAI) | 1 |
| 29 | முழுமையான துப்புரவு இயக்கம் - தூய்மை இந்தியா திட்டம் | Total Sanitation Campaign - Swacch Bharat Mission | 5,37,02 |
| 30 | ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கான ஊக்கத்தொகை | Incentives to Panchayat Level Federations | 27,10 |
| 31 | சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ஏனைய திட்டங்களை நிறைவேற்றுதல் | Execution of other Schemes under member of Legislative Assembly Constituency Development Scheme | 4,70,00 |
| 32 | கல்ராயன் மலைப் பகுதிக்காக பழங்குடியினர் வளர்ச்சி வட்டாரத்தை ஏற்படுத்துதல் | Formation of tribal block for Kalrayan hills | 72,59 |
| 33 | ஜவ்வாது, ஏலகிரி மலைகளில் பழங் குடியினர் வளர்ச்சி வட்டாரத்தை ஏற்படுத்துதல் | Formation of Tribal Block at Jawadhu and Elagiri Hills | 64,33 |
| மொத்தம் | சமுதாய மேம்பாடு | TOTAL COMMUNITY DEVELOPMENT | 39,95,19 |

பழங்குடியினர் பகுதிகள் துணைத் திட்டச் செலவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கத்தைக் காட்டும்
விவர அறிக்கை

STATEMENT SHOWING THE PROVISIONS FOR TRIBAL SUB PLAN

(ரூபாய் ஆயிரத்தில்) (Rupees in Thousands)

| வ. எண் Sl. No. | திட்டங்கள் Schemes | 2016-17 திருத்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடு Revised Budget Estimate 2016-17 |
|-------------------|---|--|
| | கிராமத் தொழில்களும் சிறு தொழில்களும் VILLAGE AND SMALL INDUSTRIES | |
| 34 | புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழிற்சாலை மேம்பாட்டுத் திட்டம் New Entrepreneurship - cum - Enterprise Development Scheme | 98,00 |
| 35 | வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள மக்களுக்கு இலவசமாக கைத்தறித் துணி வழங்குதல் Free distribution of Handloom Cloth to the People Below Poverty Line | 5,25,00 |
| மொத்தம் | TOTAL VILLAGE AND SMALL INDUSTRIES | 6,23,00 |
| | நுகர் பொருள் வழங்கல் CIVIL SUPPLIES | |
| 36 | பழங்குடியினர் துணை திட்டத்தின் கீழ் மின் விசிறி, மிக்ஸி மற்றும் கிரைண்டரை இலவசமாக வழங்குதல் Free Distribution of Electric Fan, Mixie and Grinder under Tribal Sub Plan | 9,35,00 |
| மொத்தம் | TOTAL CIVIL SUPPLIES | 9,35,00 |
| | பொதுக் கல்வி GENERAL EDUCATION | |
| 37 | பள்ளி மாணவ / மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்குதல் Distribution of Free Note Books to Students | 45,38 |
| 38 | பார்வையற்ற குழந்தைகளுக்கு சிறப்புக் கல்வி உபகரணங்கள் வழங்குதல் Supply of Special Education Kit for Visually Impaired Students | 1 |
| 39 | பள்ளி செல்லும் சிறார்களுக்கு விலையில்லா காலணிகள் வழங்குதல் Free supply of footwear to School going children | 55,49 |
| 40 | நடுநிலைப் பள்ளிகளுக்கு கணினி வழங்குதல் Provision of Computer to Middle Schools | 1 |
| 41 | மாணவ மாணவியருக்கு பாடப் புத்தகங்கள் வழங்குதல் Supply of Text Books to Students | 1,50,34 |
| 42 | மாணவ மாணவியருக்கு விலையில்லா கம்பளிச் சட்டை வழங்குதல் Free Supply of Wollen Sweaters to Students | 2,32 |
| 43 | பள்ளிகளில் தகவல் மற்றும் தொடர்பு தொழில் நுட்ப திட்டத்தின் கீழ் அறிவுத்திறன் பள்ளிகளை ஏற்படுத்துதல் Establishment of Smart Schools under the Scheme of Information and Communication Technology (ICT) in Schools | 28 |
| 44 | அனைவருக்கும் கல்வி Sarva Shiksha Abhiyan | 41,69,18 |
| 45 | அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு புத்தகப்பை மற்றும் கற்றலுக்குத் தேவையான ஏனைய உபகரணங்கள் வழங்குதல் Supply of bags and other learning materials to students in Government and Government Aided Schools | 1,13,26 |
| 46 | பள்ளி செல்லும் சிறார்களுக்கு விலையில்லா காலணிகள் வழங்குதல் Free supply of Footwear to School going children | 64,58 |
| 47 | அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு புத்தகப்பை மற்றும் கற்றலுக்குத் தேவையான ஏனைய உபகரணங்கள் வழங்குதல் Supply of bags and other learning materials to students in Government and Government Aided Schools | 1,37,79 |
| 48 | மாணவ மாணவியருக்கு விலையில்லா கம்பளிச் சட்டை வழங்குதல் Free Supply of Wollen Sweaters to Students | 1,40 |

பழங்குடியினர் பகுதிகள் துணைத் திட்டச் செலவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கத்தைக் காட்டும் விவர அறிக்கை

STATEMENT SHOWING THE PROVISIONS FOR TRIBAL SUB PLAN

(ரூபாய் ஆயிரத்தில்) (Rupees in Thousands)

| வ. எண் Sl. No. | திட்டங்கள் Schemes | 2016-17 திருத்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடு Revised Budget Estimate 2016-17 |
|-------------------|--|---|
| 49 | பள்ளிகளில் செய்தி மற்றும் தகவல் தொடர்பு தொழில் நுட்பம் - பள்ளிகளில் செய்தி - தகவல் தொடர்பு தொழில் நுட்பம் | Information and Communication Technology at Schools - ICT at Schools 1 |
| 50 | மாணவர்களுக்கு மடிக்கணினிகளை இலவசமாக வழங்குதல் | Free Distribution of Laptop Computers to the Students 8,67,00 |
| 51 | மாணவ/மாணவியரின் இடைநிலைக்கல்வியில் இடைநிற்றலைக் குறைப்பதற்காக வழங்கப்படும் ஊக்கத்தொகை | Incentive to Students to reduce drop out in Secondary Education level 26,67,00 |
| 52 | பள்ளி மாணவ / மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்குதல் | Distribution of Free Note Books to Students - School Education 61,82 |
| 53 | பள்ளிகளில் தகவல் மற்றும் தொடர்பு தொழில் நுட்பம் | Information and Communication Technology (ICT) in Schools 1 |
| 54 | பார்வையற்ற குழந்தைகளுக்கு சிறப்புக் கல்வி உபகரணங்கள் வழங்குதல் | Supply of Special Education Kit for Visually Impaired Students 1 |
| 55 | ராஷ்டிரிய உச்சதர் சிக்ஷா அபியான் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மாணியங்கள் | Grants for implementation of Rashtriya Uchhatar Siksha Abhiyan (RUSA) 85,15 |
| 56 | இடைநிலைக் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதில் மாநில அரசின் பங்கு | State Government's Share for the implementation of the Secondary Education Improvement Scheme 22,79,04 |
| 57 | மாணவ மாணவியருக்கு இலவசமாக சீருடைகள் வழங்குதல் | Free Supply of Uniforms to Students 20,00,00 |
| 58 | அடிப்படை மற்றும் சமமான கல்வித் திட்டம் (படிக்கும் பாரதத் திட்டம்) | Basic Education / Equivalency Programme (Padikkum Bharatham Programme) 6,00 |
| 59 | அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அறிவுத்திறன் வகுப்புகளை ஏற்படுத்துதல் | Establishment of Smart Classes in Government Higher Secondary Schools 34 |
| மொத்தம் | பொதுக் கல்வி | TOTAL GENERAL EDUCATION 1,27,06,42 |
| | தொழில் நுட்பக் கல்வி | TECHNICAL EDUCATION |
| 60 | தொழில்நுட்பக் கல்வி தர மேம்பாட்டு திட்டம் - நிலை-2 | Technical Education Quality Improvement Programme - Phase II 1,12,50 |
| 61 | திறன் வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் அரசு உதவி பெறும் பல்தொழில் பயிற்சிக் கல்லூரிகளில் மகளிர் விடுதி கட்டுதல் | Construction of Women's Hostel in Government Aided Polytechnics under the Sub-Mission on Polytechnics under Co-ordinated Action Skill Development 1 |
| 62 | திறன் வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் அரசு பல்தொழில் நுட்பக் கல்லூரிகளில் மகளிர் விடுதி கட்டுதல். | Construction of Womens Hostel in Government Polytechnics under the Sub-mission on polytechnics under Co-ordinated action for Skill Development. 1 |
| 63 | பல்தொழில் பயிற்சிப் பயிலகக் கல்லூரிகள் ஏற்படுத்துதல் / பல்தொழில் பயிற்சிப் பயிலகக் கல்லூரிகளைத் தரம் உயர்த்துதல் | Establishment of Polytechnic Colleges / Upgradation of Polytechnic Colleges 1 |
| 64 | தேசிய திறன் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்தொழில் பயிற்சி பயிலகங்களின் மூலம் சமுதாய வளர்ச்சி | Community Development through Polytechnics under National Mission on Skill Development 1 |
| 65 | முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கான கல்விக் கட்டணத்தை திருப்பி அளித்தல் | Reimbursement of Tuition Fees for First Generation Graduates 35,00 |
| மொத்தம் | தொழில் நுட்பக் கல்வி | TOTAL TECHNICAL EDUCATION 1,47,54 |

பழங்குடியினர் பகுதிகள் துணைத் திட்டச் செலவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கத்தைக் காட்டும்
விவர அறிக்கை

STATEMENT SHOWING THE PROVISIONS FOR TRIBAL SUB PLAN

(ரூபாய் ஆயிரத்தில்) (Rupees in Thousands)

| வ. எண் Sl. No. | திட்டங்கள் | Schemes | 2016-17 திருத்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடு Revised Budget Estimate 2016-17 |
|-------------------|---|--|--|
| | விளையாட்டுப் போட்டிகளும் இளைஞர் நலப் பணிகளும் | SPORTS AND YOUTH SERVICES | |
| 66 | பல்கலைக் கழகங்கள் கல்லூரிகள் நாட்டு நலப்பணித் திட்டம் குறித்த செலவு | Expenditure on National Service Scheme in Universities and Colleges | 17,19 |
| 67 | மேனிலைப் பள்ளிகளில் நாட்டு நலப் பணித் திட்டம் | National Service Schemes in Higher Secondary Schools | 3,55 |
| மொத்தம் | விளையாட்டுப் போட்டிகளும் இளைஞர் நலப் பணிகளும் | TOTAL SPORTS AND YOUTH SERVICES | 20,74 |
| | மருத்துவம் | MEDICAL | |
| 68 | தேசியக் குழும ஆயுஷ் திட்டம் | National Mission on AYUSH | 13,26 |
| 69 | பழங்குடியினர் பகுதிகளில் மருந்தகங்களைத் தொடங்குதல் | Opening of Dispensaries in Tribal Areas | 95,56 |
| 70 | கல்ராயன் குன்றுகளில் நடமாடும் மருத்துவப் பிரிவு வசதிகள் ஏற்படுத்துதல் | Mobile Medical Unit facilities at Kalrayan Hills | 38,02 |
| 71 | பழங்குடியினர் பகுதிகளில் தொடக்கச் சுகாதார நிலையங்கள் | Primary Health Centres in Tribal Areas | 4,78,91 |
| 72 | பழங்குடியினர் பகுதிகளில் சித்தமுறை மருந்தகங்களைத் தொடங்குதல் | Opening of Siddha Dispensaries in Tribal Areas | 1,29,56 |
| மொத்தம் | மருத்துவம் | TOTAL MEDICAL | 7,55,31 |
| | பொதுச் சுகாதாரம் | PUBLIC HEALTH | |
| 73 | அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம் | Amma Baby Care Kit | 1,00,00 |
| 74 | தேசிய சுகாதாரக் குழுமத் திட்டங்கள் | National Health Mission Schemes | 12,09,66 |
| 75 | பழங்குடியினர் துணைத் திட்டத்தின்கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழேயுள்ள குடும்பங்களின் பெண் உறுப்பினர்களுக்கு பிரசவத்திற்கான டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி மகப்பேறு உதவித்திட்டம் | Dr.Muthulakshmi Reddy Maternity Assistance Scheme for the female members of Below Poverty Line families for delivery under Tribal Sub-Plan | 13,00,00 |
| 76 | பூப்பெய்திய மகளிருக்கான சுகாதார நல்வாழ்வுத் திட்டம் | Menstrual Hygiene Programme | 59,79 |
| 77 | முதலமைச்சரின் ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீடு திட்டம் | Chief Ministers Comprehensive Health Insurance Scheme | 2,00,00 |
| மொத்தம் | பொதுச் சுகாதாரம் | TOTAL PUBLIC HEALTH | 28,69,45 |
| | குடிநீர் வழங்கலும், துப்புரவும் | WATER SUPPLY AND SANITATION | |
| 78 | தேசிய ஊரக குடிநீர் திட்டம் | National Rural Drinking Water Programme | 12,15,56 |
| 79 | குறைந்த அளவு தேவைகள் திட்டத்தின்கீழ் ஊரகக் குடிநீர் வழங்கல் | Rural Water Supply under Minimum Needs Programme | 5,59,00 |
| 80 | பழங்குடியினர் குடியிருப்பு பகுதிகளுக்கு உறுதி அளிக்கப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குதல் | Providing assured and safe drinking water to Tribal Areas | 19,97 |

பழங்குடியினர் பகுதிகள் துணைத் திட்டச் செலவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கத்தைக் காட்டும் விவர அறிக்கை

STATEMENT SHOWING THE PROVISIONS FOR TRIBAL SUB PLAN

(ரூபாய் ஆயிரத்தில்) (Rupees in Thousands)

| வ. எண் Sl. No. | திட்டங்கள் Schemes | 2016-17 திருத்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடு Revised Budget Estimate 2016-17 |
|-------------------|--|---|
| மொத்தம் | குடிநீர் வழங்கலும், துப்புரவும் TOTAL WATER SUPPLY AND SANITATION | 17,94,53 |
| 81 | வீட்டு வசதி அனைவருக்கும் வீட்டு வசதி - பிரதம மந்திரியின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டம் HOUSING Housing For All - Pradhan Mantri Awaas Yojana (Urban) | 6,89,00 |
| மொத்தம் | வீட்டு வசதி TOTAL HOUSING | 6,89,00 |
| 82 | நகர்ப் பகுதி வளர்ச்சி மாநகராட்சி / நகராட்சி பகுதிகளில் உள்ள நகர்ப்புற வறுமை ஒழிப்பு இயக்கம் URBAN DEVELOPMENT Tamil Nadu Urban Livelihood Mission in Corporations / Municipalities | 7,00,00 |
| 83 | பேரூராட்சிகளில் உள்ள நகர்ப்புற வறுமை ஒழிப்பு இயக்கம் Tamil Nadu Urban Livelihood Mission in Town Panchayats | 7,00,00 |
| 84 | மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் சுவாச் பாரத் இயக்கத்தை நடைமுறைப்படுத்தல் Implementation of Swacch Bharat Mission in Corporations / Municipalities | 13,50,00 |
| 85 | பேரூராட்சிகளில் சுவாச் பாரத் இயக்கத்தை நடைமுறைப்படுத்தல் Implementation of Swacch Bharat Mission in Town Panchayats | 4,50,00 |
| 86 | மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் குடிசைப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல் Implementation of Slum Improvement Programme in Corporations / Municipalities | 1 |
| 87 | தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் National Urban Livelihood Mission | 22,50,00 |
| மொத்தம் | நகர்ப் பகுதி வளர்ச்சி TOTAL URBAN DEVELOPMENT | 54,50,01 |
| 88 | ஆதிதிராவிடர், பழங்குடியினர், ஏனைய பிற்படுத்தப்பட்டோர் நலன் ஆதி திராவிடர் நல உயர்நிலைப்பள்ளி (ம) மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி WELFARE OF SCHEDULED CASTES SCHEDULED TRIBES AND OTHER BACKWARD CLASSES Special coaching to students studying in std 9th to 12th in Government Tribal High Schools & Higher Secondary Schools. | 48,88 |
| 89 | சிறப்புப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் Infrastructure Development in Special Areas | 75,00 |
| 90 | பள்ளிக் கட்டிடங்கள் கட்டுதல் Construction of School Buildings | 6,75 |
| 91 | மாணவர் இல்லம் இணைந்த பழங்குடியினர் பள்ளிகளை தொடங்குதலும் பராமரித்தலும் Opening and maintenance of Tribal Residential Schools | 1 |
| 92 | ஆசிரியர்களுக்கு வீடுகள் கட்டுதல் Construction of Houses for Teachers | 14,85 |
| 93 | பழங்குடியினர் மாணவர்களுக்கு அரசு மாணவரில்லங்கள் திறத்தல் Opening of Government hostel for ST students | 3,28,48 |
| 94 | பழங்குடியினர் தங்கிப்பயிலும் அரசினர் தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப்பள்ளிகளாக நிலை உயர்த்துதல் Upgradation of Government Tribal Residential Primary Schools in to Middle School | 2,56,16 |
| 95 | பழங்குடியினர் மாணவர்கள் தங்கி பயிலும் நடுநிலை உயர்நிலைப் பள்ளிகளை உயர்நிலை மேனிலைப்பள்ளிகளாக நிலையுயர்த்தல் Upgradation of Tribal Residential Middle/High School into High/Higher Secondary School | 9,04,11 |

பழங்குடியினர் பகுதிகள் துணைத் திட்டச் செலவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கத்தைக் காட்டும் விவர அறிக்கை

STATEMENT SHOWING THE PROVISIONS FOR TRIBAL SUB PLAN

(ரூபாய் ஆயிரத்தில்) (Rupees in Thousands)

| வ. எண் Sl. No. | திட்டங்கள் Schemes | 2016-17 திருத்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடு Revised Budget Estimate 2016-17 |
|-------------------|--|--|
| 96 | பழங்குடியின மாணவர்கள் தங்கி பயிலும் நடுநிலை உயர்நிலைப் பள்ளிகளை உயர்நிலை மேனிலைப்பள்ளிகளாக நிலையுயர்த்தல் | Upgradation of Tribal Residential Middle/High School into High/Higher Secondary School 1,43,08 |
| 97 | பழங்குடியின மாணவர்கள் தங்கி பயிலும் உயர்நிலைப் பள்ளிகளை உயர்நிலை மேனிலைப்பள்ளிகளாக நிலையுயர்த்தல் | Upgradation of Tribal Residential Middle/High School into High/Higher Secondary School 5,60,56 |
| 98 | மெட்ரிக் குலேசனுக்கு மேற்பட்ட வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்குப் படிப்பதவித் தொகை | Scholarship to the Backward Class students who are at Post-Matric level 1,39,23 |
| 99 | பழங்குடியினர் மாணவர்களுக்கு உணவு வழங்கும் மானியங்கள் | Boarding grants to Tribal Students 5,58 |
| 100 | அரசு சாரா அமைப்பு நடத்தும் மாணவரில்லங்களுக்கு உணவு வழங்கும் மானியம் | Boarding grant to Hostels run by Non Governmental Organisation 44,40 |
| 101 | பழங்குடியினர் நல பள்ளிகளுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல். | Provision of Infrastructure Facilities in the Tribal Schools 1 |
| 102 | படிப்பதவித் தொகைகளும் பயிற்சி உதவித் தொகைகளும் - மெட்ரிக் படிப்புக்கு மேல்படிப்பு | Scholarships and Stipends - Post-Matric 34,17,79 |
| 103 | படிப்பதவித் தொகைகளும் பயிற்சி உதவித் தொகைகளும் - மெட்ரிக் படிப்புக்கு முந்தைய படிப்பு | Scholarships and Stipends Pre-Matric 1,50,00 |
| 104 | ஊரக அடிப்படை வசதி கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தின் கீழ் நாபார்டு கடனுதவியுடன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையைச் சேர்ந்த பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் | Upgrading infrastructure facilities in the Schools of Adi-Dravidar and Tribal Welfare Department with loan assistance of NABARD under RIDF 3,02,34 |
| 105 | பழங்குடியினர் ஆராய்ச்சி நிலையத்தை ஏற்படுத்தல் | Establishment of Tribal Research Institute 1,38,25 |
| 106 | பழங்குடியின பெண்களுக்கு தையல் நிலையங்கள் நடத்துதல் | Conducting of Tailoring Centres for Tribal Women 19,75 |
| 107 | விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டம் | Comprehensive Tribal Development Programme 25,00,00 |
| 108 | விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டம் | Comprehensive Tribal Development Programme 25,00,00 |
| 109 | பழங்குடியினர் பகுதிகளில் மகப்பேறு நிலையங்கள் ஏற்படுத்துதல் | Maternity Centres under Tribal Areas 2,26,74 |
| 110 | இந்திராகாந்தி மகப்பேறு நல உதவித் திட்டம். | Indira Gandhi Matritva Sahyog Yojana (IGMSY) Maternity Benefit Scheme. 28,58 |
| 111 | பழங்குடியினர் துணை திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்ட வட்டாரங்களில் பழங்குடியினர்களுக்கான நலத்திட்டங்கள் | Welfare Schemes for Scheduled Tribes in Integrated Rural Development Project Blocks under Tribal Sub-Plan 6,51,00 |
| 112 | பழங்குடியினர் துணைத் திட்டத்தின் கீழ் சிறு பாசனத் திட்டங்கள் | Minor Irrigation Scheme under Tribal sub - plan . 4,95 |
| 113 | பழங்குடியினர் கிராமங்களில் மின் வசதி திட்டங்கள் | Electrification Scheme in Tribal villages 2 |
| 114 | பழங்குடியினர் பகுதித் துணைத் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கு திட்டங்கள் | Water Supply Schemes under Tribal Area Sub Plan 32,00 |
| 115 | பழங்குடியினர் ஆராய்ச்சியும் மேம்பாடும் | Tribal Research and Development 75,34 |

பழங்குடியினர் பகுதிகள் துணைத் திட்டச் செலவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கத்தைக் காட்டும் விவர அறிக்கை

STATEMENT SHOWING THE PROVISIONS FOR TRIBAL SUB PLAN

(ரூபாய் ஆயிரத்தில்) (Rupees in Thousands)

| வ. எண் Sl. No. | திட்டங்கள் | Schemes | 2016-17 திருத்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடு Revised Budget Estimate 2016-17 |
|-------------------|--|--|---|
| 116 | பண்டைய பழங்குடியினர் மேம்பாடு | Development of Primitive Tribes | 49,37 |
| 117 | பழங்குடியினர் ஒருங்கிணைந்த வளர்ச்சித்திட்ட பகுதிகளில் வாழும் பழங்குடியினருக்கு வீடுகள் கட்டி கொடுத்தல் | Provision of houses for Tribals in Integrated Tribal Development Programme | 16,80 |
| 118 | பழங்குடியினர் பகுதிகளில் சாலைகள் அமைத்தல் | Formation of Roads in Tribal areas | 10,80 |
| 119 | பழங்குடியினர் பகுதிகளில் குடிநீர் கிணறுகள் அமைத்தல் | Provision of Drinking Water Wells in Tribal areas. | 4,93 |
| 120 | தனிப்பட்ட தொழில் முனைவோர் திட்டத்தை மேம்படுத்துதல் | Development of Individual Entrepreneur Scheme | 1 |
| 121 | பழங்குடியினர் தங்கிப் பயிலும் அரசு பள்ளிகள் மற்றும் விடுதிகள் கட்டுதலும் பழுதுபார்த்தலும். | Construction of new buildings and repairs to the existing Tribal Hostels / GTR Schools. | 1 |
| 122 | பண்டைய பழங்குடியினர் மேம்பாடு | Development of Primitive Tribal Group | 20,00,00 |
| 123 | பண்டைய பழங்குடியினர் மேம்பாடு | Development of Primitive Tribal Group | 8,80,00 |
| 124 | பழங்குடியினர் ஆராய்ச்சி நிலையத்தால் நடத்தப்படக்கூடிய பழங்குடியினர் திருவிழா | Organising the Tribal Festival by the Tribal Research Centre | 1 |
| 125 | மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மாணவர் இல்லங்களும் பழங்குடி மாணவர்கள் தங்கிப் பயிலும் பள்ளிகளும் கட்டுதல் | Construction of Hostels and Tribal Residential Schools under HADP | 6,28,89 |
| 126 | மேற்கு மலைத்தொடர் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பழங்குடியினர் நலத் திட்டங்களை செயல்படுத்துதல் | Implementation of Tribal Welfare Scheme under Western Ghats Development Programme | 1 |
| மொத்தம் | ஆதிதிராவிடர், பழங்குடியினர், ஏனைய பிற்படுத்தப்பட்டோர் நலன் | TOTAL WELFARE OF SCHEDULED CASTES SCHEDULED TRIBES AND OTHER BACKWARD CLASSES | 1,61,64,69 |
| | தொழிலாளரும் தொழிலாளர் நலனும் | LABOUR AND LABOUR WELFARE | |
| 127 | பழங்குடியினர் பகுதி துணை திட்டத்தின்கீழ் அமைப்புச்சாரா தொழிலாளர் நல வாரியத்திற்கான மானியம் | Grants to Unorganised Labour Welfare Board under Tribal Area Sub-Plan | 70,00 |
| 128 | பழங்குடியினர் துணைத் திட்டத்தின் கீழ் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் நிதியுதவி | Chief Minister's Farmers Security Scheme under Tribal Area Sub-Plan | 1,51,39 |
| 129 | பழங்குடியினர் துணைத் திட்டத்தின்கீழ் வேலை இல்லாத இளைஞர்களுக்கு நிவாரணம் வழங்குதல் | Payment of relief to the Unemployed Youth under Tribal Sub-Plan | 7,50 |
| 130 | அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குதல் | Supply of Laptop to Government ITI Students and students of Government Aided Private it is | 21,44 |
| 131 | புதிய அரசு தொழில் பயிற்சி நிலையங்களை துவக்குதல் | Starting of New Government I.T.I.s | 2,17 |
| 132 | தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கத்திற்கு மானியங்கள் | Grants to Tamil Nadu Skill Development Mission | 1,50,00 |
| 133 | தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு சீருடைகள் மற்றும் காலணிகள் வழங்குதல் | Supply of Uniforms and Shoes to ITI Students | 3,40 |
| 134 | அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்குதல் | Supply of Bi-Cycles to Government ITI Students | 4,00 |

பழங்குடியினர் பகுதிகள் துணைத் திட்டச் செலவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கத்தைக் காட்டும்
விவர அறிக்கை

STATEMENT SHOWING THE PROVISIONS FOR TRIBAL SUB PLAN

(ரூபாய் ஆயிரத்தில்) (Rupees in Thousands)

| வ. எண் Sl. No. | திட்டங்கள் | Schemes | 2016-17 திருத்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடு Revised Budget Estimate 2016-17 |
|-------------------|---|---|--|
| மொத்தம் | தொழிலாளரும் தொழிலாளர் நலனும் | TOTAL LABOUR AND LABOUR WELFARE | 4,09,90 |
| | சமூக நலன் | SOCIAL WELFARE | |
| 135 | இந்திரா காந்தி தேசிய ஊனமுற்றோர் ஓய்வூதிய திட்டம் | Indira Gandhi National Disabled Pension Scheme | 61,40 |
| 136 | மூலவலர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமணத் திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள பெண்களின் திருமணத்திற்கான நிதியுதவி | Financial Assistance for Marriage of Girls below Poverty line under "Moovalur Ramamirtham Ammaiya Ninaivu Thirumana Thittam" | 6,15,30 |
| 137 | இந்திரா காந்தி தேசிய விதவைகள் ஓய்வூதிய திட்டம் | Indira Gandhi National Destitute Widow Pension Scheme | 6,04,30 |
| 138 | உலக வங்கி நிதியுதவி பெறும் தமிழ்நாடு அதிகாரம் அளிப்பு மற்றும் வறுமை தணிப்புத் திட்டம் | World Bank aided Tamil Nadu Empowerment and Poverty Reduction Project | 1,14,80 |
| 139 | சமூக பாதுகாப்பு வளையம் - இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியம் | Social Security Net - Indira Gandhi National Old age pension | 19,52,67 |
| 140 | பழங்குடியினர் துணைத்திட்டத்தின் கீழ் ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம் | Destitute Widows Pension under Tribal Sub-Plan | 4,34,28 |
| 141 | முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் | Chief Minister's Uzhavar Pathukappu Thittam (CMUPT) | 3,63,48 |
| 142 | முதியோர் ஓய்வூதியத்தொகை பெறுபவர்களுக்கு வேட்டிகள். புடவைகள் வழங்குதல் | Supply of Dhoties / Sarees to Old Age Pensioners | 1,84,77 |
| 143 | விதவைகள், மாற்று திறனாளிகள், முதியோர் ஓய்வூதியத்தொகை பெறுபவர்கள் ஆகியோருக்கு இலவசமாக உணவுப்பொருள் வழங்கும் திட்டம் | Widows, Differently abled and Old Age Pensioners' Free Ration Schemes | 3,53 |
| 144 | சமூகப் பாதுகாப்பு வளையம் - மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை | Social Security Net - Pension for the Differently abled | 1,78,63 |
| 145 | சமூகப் பாதுகாப்பு வளையம் - கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு உதவித் தொகை | Social Security Net - Pension to Deserted Wives | 1,23,65 |
| மொத்தம் | சமூக நலன் | TOTAL SOCIAL WELFARE | 46,36,81 |
| | சத்துணவு | NUTRITION | |
| 146 | மாநகராட்சி மற்றும், நகராட்சிப்பள்ளிகளில் 5 முதல் 9 வயதுள்ள குழந்தைகளுக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத்திட்டம் | Puratchi Thalaivar MGR Nutritious Meal Programme for Children of the age group of 5 to 9 in the Corporation and Municipal Schools | 2,35 |
| 147 | மாநகராட்சி, நகராட்சிப் பள்ளிகளில் 10-14 வயதுடைய குழந்தைகளுக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத்திட்டம் | Puratchi Thalaivar MGR Nutritious Meal Programme for Children of the age group of 10 to 14 in the Corporation and Municipal Schools | 2,99 |
| 148 | ராஜீவ் காந்தி திட்டத்தின்கீழ் வளரிளம் பெண்கள் மேம்பாட்டிற்காக இணைஉணவளித்தல் - சப்ளா | Supplementary Nutrition to Adolescent Girls under Rajiv Gandhi Scheme for Empowerment of Adolescent Girls - SABLA | 5,50 |
| 149 | ராஜீவ் காந்தி திட்டத்தின்கீழ் வளரிளம் பெண்கள் மேம்பாட்டிற்காக இணைஉணவளித்தல் - சப்ளா | Supplementary Nutrition to Adolescent Girls under Rajiv Gandhi Scheme for Empowerment of Adolescent Girls - SABLA | 76,00 |
| 150 | பழங்குடியினர் துணைத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் உள்ள பயனாளிகளுக்கு முட்டை வழங்குவதற்குத் தொகை கொடுத்தல் | Payment for Supply of Eggs to the beneficiaries under Integrated Child Development Scheme under Tribal Sub-Plan | 1,81,53 |

பழங்குடியினர் பகுதிகள் துணைத் திட்டச் செலவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கத்தைக் காட்டும்
விவர அறிக்கை

STATEMENT SHOWING THE PROVISIONS FOR TRIBAL SUB PLAN

(ரூபாய் ஆயிரத்தில்) (Rupees in Thousands)

| வ. எண் Sl. No. | திட்டங்கள் | Schemes | 2016-17 திருத்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடு Revised Budget Estimate 2016-17 |
|-------------------|--|--|--|
| 151 | பழங்குடியினர் துணைத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 2 முதல் 4 வயது வரையுள்ள ஏழைக் குழந்தைகளுக்கு உணவளித்தல் | Feeding to Poor Children in the age group of 2 plus to 4 plus in Tamil Nadu under Tribal Sub-Plan | 1,83,17 |
| 152 | பழங்குடியினர் துணைத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் நிலை-3 | Tamil Nadu Integrated Child Development Services Scheme Phase-III under Tribal Sub-Plan | 5,40,65 |
| 153 | பழங்குடியினர் துணைத் திட்டத்தின் கீழ் 5 முதல் 9 வயது வரையிலான குழந்தைகளுக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத்திட்டம் | Puratchithalaivar MGR Nutritious Meal Programme for Children in the age group of 5 to 9 under Tribal Sub-Plan | 1,85,34 |
| 154 | பழங்குடியினர் துணைத் திட்டத்தின் கீழ் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு முட்டை வழங்குவதற்குத் தொகை கொடுத்தல் | Payment for Supply of Eggs to the beneficiaries under Puratchi Thalaivar MGR Nutritious Meal Programme under Tribal Sub-Plan | 9,68,33 |
| 155 | பழங்குடியினர் துணைத் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளிலும் அரசு மானிய உதவிபெறும் பள்ளிகளிலும் உள்ள 10-14 வயது வரையிலான குழந்தைகளுக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத்திட்டம் | Puratchithalaivar MGR Nutritious Meal Programme for children in the age group of 10 to 14 in the Government and aided schools under Tribal Sub-Plan | 2,20,47 |
| 156 | பழங்குடியினர் துணைத் திட்டத்தின் கீழ் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் 5 முதல் 9 வயது வரையிலான சிறார்கள்க்கு உணவளித்தல் - தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு உணவுப் பொருள்கள் வழங்குவதற்கான செலவுத் தொகையை வழங்குதல் | Feeding to Children in the age group of 5 - 9 under Puratchi Thalaivar MGR Nutritious Meals Programme - Payment of cost to Tamil Nadu Civil Supplies Corporation for supply of food articles under Tribal Sub-Plan | 1,26,64 |
| மொத்தம் | சத்துணவு | TOTAL NUTRITION | 24,92,97 |
| | ஏனைய சமூக - சமுதாய நலப் பணிகள் | OTHER SOCIAL AND COMMUNITY SERVICES | |
| 157 | இடர் நிவாரணத் திட்டம் | Distress Relief Scheme | 15,00 |
| மொத்தம் | ஏனைய சமூக - சமுதாய நலப் பணிகள் | TOTAL OTHER SOCIAL AND COMMUNITY SERVICES | 15,00 |
| | பொதுப்பணிகள் | PUBLIC WORKS | |
| 158 | ஊரக அடிப்படை வசதி வளர்ச்சி நிதியின்கீழ் வேளாண்மை கிராம வளர்ச்சி தேசிய வங்கியிடமிருந்து பெறப்படும் கடனுதவியுடன் பள்ளிக் கட்டடங்கள் கட்டுதல், ஏனைய அடிப்படை வசதிகளைச் வழங்குதல். | Construction of School Buildings and Other Infrastructure Facilities with Loan assistance from NABARD under Rural Infrastructure Development Fund (RIDF) | 22,21,88 |
| மொத்தம் | பொதுப்பணிகள் | TOTAL PUBLIC WORKS | 22,21,88 |
| மொத்தம் | | TOTAL | 722,35,85 |